

TNPSC Group 2 பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகள்

1. களப்பிரர்களை வீழ்த்தி பல்லவர் ஆட்சியைத் தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்த பல்லவ அரசர் யார் - சிம்ம விஷ்ணு
2. முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் காஞ்சிக்கு வருகைத் தந்த சீனப்பயணி யார் - யுவான்சுவாங்
3. உலகத் தொன்மையான சின்னங்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது ----- ஆகும் - பிரகதீஸ்வரர் கோவில்
4. பாண்டியர்களின் தலைநகரம் ----- ஆகும் - மதுரை
5. சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன் என்று புகழப்பட்டவர் யார் - மாறவர்மன் சுந்தரப்பாண்டியன்
6. எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன், மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் என்று சிறப்பிக்கப்பட்டவர் யார் - சடையவர்மன் சுந்தரப்பாண்டியன்
7. சேயூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரிஉலா ஆகிய நூல்களை எழுதியவர் யார் - ஸ்ரீகவிராயர்
8. ஐம்பதுக்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்களை உருவாக்கியவர் யார் - பாண்டியர்கள்
9. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் யார் - கரிகால சோழன்
10. திருவாசகத்தை எழுதியவர் யார் - மாணிக்கவாசகர்
11. வேளாண் தொழில் செய்பவர்கள் ----- என்று அழைக்கப்பட்டனர் - யூமி புத்திரர்கள்
12. முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களான சுந்தர பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் ஏற்பட்ட அரசரிமைப் போரில் ----- பிளவுபட்டது - பாண்டியநாடு
13. தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்கள் அமைத்து, பெருமை பெற்றவர்கள் யார் - பாண்டியர்கள்
14. சோழர் கலையம்சத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் உலோகச்சிலை எது - அர்த்தநாரீஸ்வரர்
15. உலகப் பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ----- மாதத்தில் கொண்டாடப்படுகிறது - ஏப்ரல்
16. ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் முதலான கவிஞர்களை ஆதரித்தவர் யார் - குலோத்துங்க சோழன்
17. உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டவர் யார் - சிம்ம விஷ்ணு
18. முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப் பெயர் என்ன - வாதாபி கொண்டான்

TNPSC Group 2 பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகள்

19. காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக்கோயில், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில் உட்பட பல ஆலயங்களை கட்டியவர் யார் - **இராஜசிம்மன்**
20. ஒற்றைக்கல் ரதங்கள் எங்கு உள்ளன - **மாமல்லபுரம்**
21. இசையில் வல்லவராய் திகழ்ந்ததால், முதலாம் மகேந்திரவர்மன் ----- எனப் புகழப்பட்டார் - **சங்கீரணஜாதி**
22. மகாபாரதத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிலும் ----- பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது - **சோழர்கள்**
23. முற்காலச் சோழர்களில் புகழ்பெற்றவர் யார் - **கரிகாலச்சோழன்**
24. பிற்காலச் சோழர்களின் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர் யார் - **விஜயாலயச்சோழன்**
25. முதலாம் பராந்தகன் (கி.பி.907 - 955) பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, தலைநகரான மதுரையை வென்றதால் ----- எனப் புகழப்பட்டார் - **மதுரை கொண்டான்**
26. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவியவர் யார் - **இராஜேந்திரன்**
27. மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகபரணி ஆகியவற்றை எழுதியவர் யார் - **ஒட்டக்கூத்தர்**
28. பல்லவர்களின் தலைநகரம் ----- ஆகும் - **காஞ்சிபுரம்**
29. சுங்கம் தவிர்த்த சோழன் எனப் போற்றப்படுபவர் யார் - **குலோத்துங்க சோழன்**
30. முதலாம் இராஜராஜசோழன்(கி.பி.985 – 1014) ஆட்சிக் காலத்தில் ----- தொகுக்கப்பட்டது - **தேவாரம்**
31. மலைச்சார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ----- எனப்பட்டனர் - **வேளிர்**
32. தொன்மையான பாலி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் தமிழ் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளை ----- என்ற சொற்களால் குறிப்பிடப்படுகிறது - **திராவிடம்**
33. தென்னிந்தியாவில் திராவிட மொழிகளில் மூத்த மொழி ----- ஆகும் - **தமிழ்**
34. உறையூரை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னர் யார் - **அச்சுத விக்ரந்தா**
35. சோழர்கள் ----- சமயத்தைப் பின்பற்றினர் - **சைவம்**
36. சங்க காலத் தமிழர்களின் சமூக நிலையை ----- விளக்குகிறது - **தொல்காப்பியம்**
37. புவியியல் அமைப்பில் தமிழ்நாட்டிலுள்ள நிலப்பகுதிகளில் காடும் காடு சார்ந்த பகுதியை ----- என்று பிரிக்கப்பட்டனர் - **முல்லை**

TNPSC Group 2 பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகள்

38. நெய்தல்நில மக்கள் ----- என்று பிரிக்கப்பட்டிருந்தனர் - **பரதவர்**
39. பல்லவர் காலத்தில் ----- சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது - **பக்தி இயக்கம்**
40. வானவியல் மற்றும் ஜோதிடவியலில் வல்லவராய்த் திகழ்ந்தவர் யார் - **கணியன்**
41. தமிழ் மொழி குறைந்தபட்சம் ----- ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாற்றை உடையது - **2500**
42. மதுரையில் திராவிடச் சங்கத்தை ஏற்படுத்திய சமணத்துறவி யார் - **வஜ்ஜிர நந்தி**